

## ஜூன் 2021 மாதந்திர சாதாரண கூட்டம்

மன்றப்பொருள்-1

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கடித ந.க.எண்.A5/0417/2021. நாள்-25.06.2021ன் படி காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 06ல் உள்ள கதவு எண் 5/4 அம்மலமரைக்காயர் தெரு, திரு.முஹம்மது உமர் என்பவரது மனைவி திருமதி.பல்கீஸ் தாஹிரா 14.06.2021 அன்று கொரோனா தொற்றால் இறந்துபோன காரணத்தால் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அளித்துள்ள கொரோனா நிதி வழங்குவதற்கு, மேற்படி நபரை இந்நகராட்சிக்கு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் 241வதாக சேர்க்க மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

ந.க.எண்.001/2021/எச்1

**தீர்மான எண் 2128 அனுமதிக்கப்படுகிறது**

மன்றப்பொருள்-2

காயல்பட்டினம் நகராட்சியில் சேதுராஜா தெரு தெற்கு பகுதி தார்சாலையானது மிகவும் பழுதுடைந்து மிகவும் கோசமான நிலையில் இருப்பதாலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி விடுவதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுவதாலும் பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட தார்ச் சாலையினை மேம்பாடு செய்திட தயாரிக்கப்பட்ட உத்தேச மதிப்பீடு ரூ.9.90 இலட்சத்திற்கு நகர்மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

**தீர்மான எண் 2129 அனுமதிக்கப்படுகிறது**

மன்றப்பொருள் 3

காயல்பட்டினம் நகராட்சியின் ஆண்டு கணக்குகள் UTIS மென்பொருள் வழியாக செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் Private Accounts Consultancy மூலம் கணக்குகள் உரிய கணக்குத்தலைப்புகளில் வரவாக்கம் செய்யப்பட்டு ஆண்டு கணக்குகள் முடிக்கப்பெற்று உள்ளாட்சிதணிக்கைத்துறையிடம் ஒப்புதலோடு முடிக்கப்பெறுவது வழக்கம். அதேபோல் 2020-21 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கணக்குகள் முடிக்கப்பெறுவதற்கு விலைப்புள்ளியல் பெற்று, குறைந்த விலைப்புள்ளியல் வழங்கிய நபருக்கு தொகை வருவாய் நிதியிலிருந்து வழங்கிட மன்ற அனுமதிக்கு,

ந.க.எண்.126/2015/அ2. நாள்-25.06.2021.

**தீர்மான எண் 2130 அனுமதிக்கப்படுகிறது**

#### **மன்ற பொருள் : 4**

காயல்பட்டணம் நகராட்சியில் கீழ்க்கண்டவாறு தெரு விளக்குகள் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது.

40 வாட்ஸ் குழல் விளக்குகள் (Tube Light)	-	1152 எண்ணம்
150 வாட்ஸ் சோடியம் ஆவி விளக்குகள்	-	119 எண்ணம்
250 வாட்ஸ் சோடியம் ஆவி விளக்குகள்	-	150 எண்ணம்
2x36 வாட்ஸ் சி எப் எல் விளக்குகள்	-	108 எண்ணம்
உயர் கோபுர மின் விளக்குகள்	-	5 எண்ணம் (48 விளக்குகள்)
மொத்தம்	-	1535 எண்ணம்

மேற்கண்டவாறு உள்ள நகராட்சி தெருவிளக்குகளை தனியார் மூலம் பராமரிக்கும் பணி செய்ய தலைமைப்பொறியாளர், நகராட்சி நிர்வாக ஆணையரகம், சென்னை அவர்களின் கடிதம். நக. எண்.

45490/2013-9/DO3 நாள்.24.01.2014 ன்படி அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு

அதன்படி ஸ்ரீகங்கா எலக்ட்ரிக்கல்ஸ், திருநெல்வேலி என்ற நிறுவனத்திற்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு தற்பொழுது வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. தற்பொழுது

இந்நிறுவனத்தின் தெருவிளக்கு பராமரிப்பு காலம் 10.07.2020 உடன் முடிவடைகிறது. ஆனால் தற்பொழுது நகராட்சியில் உள்ள தெருவிளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி விளக்குகளாக

(Energy Saving Light) மாற்ற அரசின் மூலம் முடிவெடுக்கப்பட்டு அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது தெருவிளக்குகளை மாற்றுவதற்கு ஆகும் செலவினத்திற்கான

மதிப்பீடு தயாரிக்கும் பணிக்கு தகுதியான நிறுவனங்களை தேர்ந்தெடுக்க நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், திருநெல்வேலி அவர்களின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு M/s. Darashaw

& Co. Private Limited, Bangalore என்ற நிறுவனத்தின் மூலம் நகராட்சியின் தெருவிளக்குகள் கணக்கீடு செய்யப்பட்டு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தொடர் நடவடிக்கையில் உள்ளதால் தற்பொழுது

காயல்பட்டணம் நகராட்சியின் தெருவிளக்குகளை தனியார் மூலம் பராமரிக்கும் பணி செய்ய மீண்டும் மதிப்பீடு தயாரித்து அனுமதி பெற்று ஒப்பந்தப்புள்ளி கோரவேண்டிய அவசியம் இல்லாத

நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நகராட்சியில் உள்ள தெருவிளக்குகளை பராமரிக்க தேவையான மின்பணியாளர்கள் நகராட்சியில் இல்லாத காரணத்தினாலும் தெருவிளக்கு பணி அவசியமான

பணியாக இருப்பதாலும் தற்பொழுது நகராட்சியில் உள்ள தெருவிளக்குகள் அனைத்தையும் LED விளக்குகளாக மாற்ற அரசு முடிவெடுத்து பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாலும்

பணியின் அவசர அவசியம் கருதி நகராட்சியின் தெருவிளக்குகள் அனைத்தையும் LED விளக்குகளாக மாற்றும் பணிக்கான நடவடிக்கைகள் முடிவடையும் வரை நகர்மன்ற தீர்மானம்

எண்.1817 நாள். 24.06.2019 ன்படி ரூ.27.97இலட்சத்திற்கு 10.07.2019 முதல் 09.07.2020 வரை தெருவிளக்கு பராமரிப்பு பணி செய்ய மன்ற அனுமதி பெறப்பட்டு வேலை உத்திரவு வழங்கப்பட்டு ஏற்கனவே நகராட்சி தெருவிளக்குகளை பராமரித்து வரும் ஒப்பந்ததாரர் ஸ்ரீகங்கா எலக்ட்ரிக்கல்ஸ்,திருநெல்வேலி என்ற நிறுவனத்தின் மூலம் தற்பொழுதும் 10.07.2020 முதல் 09.07.2021 வரையிலான காலத்திற்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நகர்மன்ற தீர்மானம் எண். 2034 நாள்.30.06.2020 ன்படி ரூ.29.32இலட்சத்திற்கு நகர்மன்றத்தால் அனுமதிக்கப்பட்டு அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. தற்பொழுது இதன் ஒப்பந்தக்காலம் ஜூன்2021ல் முடிவடைவதால் மீண்டும் மதிப்பீடு தயார் செய்து நிர்வாக அனுமதி பெற்று ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வேலை உத்திரவு வழங்கி பணிகள் தொடங்கப்படும் வரை தெருவிளக்கு பணியின் அவசியம் கருதியும் பொதுமக்களின் நலன் கருதியும் ஏற்கனவே தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் M/s ஸ்ரீகங்கா எலக்ட்ரிக்கல்ஸ், திருநெல்வேலி நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளவும் ஏற்கனவே 2020-2021ம் ஆண்டிற்கு நகர்மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர தொகையான ரூ.29.32 இலட்சத்தினை 2021-2022ம் வருடத்திற்கும் வழங்கிடவும் மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

**தீர்மான எண் 2131 அனுமதிக்கப்படுகிறது**